



## TNPSC துளிகள்

- ❖ ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அகதி அந்தஸ்துக்குத் தகுதியுடையவர்களா எனும் கேள்விக்குத் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப் படுவதிலிருந்துத் தப்பிக்கலாம்.
  - ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த 40,000 அகதிகளை அவர்கள் பிறந்த மியான்மருக்குத் திரும்ப அனுப்பும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
- ❖ ராஜ்காட் அனல் மின் நிலையமானது அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டு சூரிய ஒளி ஆற்றல் பூங்காவாக மாற்றப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி ஆற்றலால் இயங்கும் இந்த ஆலையின் அலகானது 1989 இல் தொடங்கப்பட்டது.

## தேசியச் செய்திகள்

### ஆதார் மசோதா

- ❖ 2019 ஆம் ஆண்டின் ஆதார் மற்றும் இதர சட்டங்களின் திருத்தத்திற்கான மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் 2019 ஆம் ஆண்டு ஜூலை 08 அன்று நிறைவேற்றப்பட்டது.
- ❖ இந்த திருத்தங்களானது நீதிபதி B.N. ஸ்ரீ கிருஷ்ணா குழுவின் ஆதார் மீதான திருத்தங்களுக்கான பரிந்துரைகளின் அடிப்படையிலும் தனியுரிமை (அந்தரங்க உரிமை) மீதான உச்சநீதிமன்ற உத்தரவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ❖ இது கீழ்க்காணும் சட்டங்களில் திருத்தம் செய்கின்றது.
  - ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகளின் இலக்கு நோக்கிய விநியோகம்) சட்டம் - 2016
  - இந்திய தந்திச் சட்டம் - 1885
  - பண மோசடி தடுப்புச் சட்டம் - 2002

### முக்கிய திருத்தங்கள்

- ❖ நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தால் அனுமதிக்கப் படாவிடில் எந்தவொரு நபரும் ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை வழங்கவோ அல்லது தனது அடையாளத்தை உறுதி செய்யும் நோக்கத்திற்காக சோதனையை ஏற்கவோ கட்டாயப் படுத்தப்படவோ மாட்டார்.
- ❖ வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கு

### THE AADHAAR AND OTHER LAWS (AMENDMENT) BILL, 2019: WHAT DOES IT PROVIDE FOR

- Voluntary use of Aadhaar number in physical or electronic form by authentication or offline verification with the consent of Aadhaar number holder
- Use of 12-digit Aadhaar number and its alternative virtual identity to conceal the actual Aadhaar number of an individual
- An option for children who are Aadhaar number holders to cancel their Aadhaar number on attaining the age of 18 years
- Use of Aadhaar number for authentication on a voluntary basis as an acceptable KYC document under the Telegraph Act, 1885 and the Prevention of Money-laundering Act, 2002
- Deletion of Section 57 of the Aadhaar Act relating to the use of Aadhaar by private entities
- Prevents denial of services for refusing to, or being unable to, undergo an authentication
- Provides for civil penalties, its adjudication, appeals in regard to violations of Aadhaar Act



தன்னார்வ அடிப்படையிலான அங்கீகாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய KYC (Know Your Customer) ஆவணமாக ஆதார் எண்ணைப் பயன்படுத்த இது அனுமதிக்கின்றது.

- ❖ இது குழந்தைகள் 18 வயதை எட்டும் போது பயோ மெட்ரிக் (உடல் அங்கங்கள்) அடையாளத் திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத் தெரிவை வழங்குகின்றது.
- ❖ ஆதார் உறுதிச் சோதனை மறுப்பு அல்லது உறுதி செய்ய முடியாமல் போனதற்காக சேவைகளை வழங்க மறுப்பதை இது தடை செய்கிறது.
- ❖ இது இந்திய தனித்துவ அடையாள ஆணைய நிதியம் நிறுவப்படுவதற்கு வழி வகுக்கின்றது.
- ❖ இது குடிமை அபராதங்கள், அதன் தீர்ப்புகள், ஆதார் சட்டத்தின் மீறல்கள் தொடர்பான மேல்முறையீடு மற்றும் ஆதார் சூழல் அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கான விதிகளை உள்ளடக்கியது.

### பிலிப் காம்போஸ் நிபுணர் பணிக் குழு

- ❖ பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் பிலிப் காம்போஸ் நிபுணர் பணிக் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்யும் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
- ❖ வெடிமருந்து விபத்துகளைத் தடுக்கவும் அதன் விளைவுகளைக் குறைப்பதற்குமான வழிமுறைகளை உருவாக்க இந்த பணிக் குழு அமைக்கப்பட்டது.
- ❖ பாதுகாப்பு அமைச்சர் இதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கினார்.

### விவசாயிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் 2.0

- ❖ இரசாயனங்கள் மற்றும் உரத் துறை அமைச்சகமானது உர மானியங்களுக்கான நேரடி பயன் பரிமாற்றத்தின் (DBT - Direct Benefit Transfer) 2-ம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- ❖ இது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கசிவுகள், சிறு திருட்டுகள் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்துதல் ஆகியவற்றைத் தடுக்கவும் அதன் மூலமாக விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும்.
- ❖ இரண்டாம் கட்ட DBTயின் வசதிகள்:
  - DBT முகப்பு பலகை - உர இருப்பு நிலை தொடர்பான நிகழ்நேர அறிக்கைகள்
  - விற்பனை முனை (PoS - Point of Sale) 3.0 மென்பொருள் - DBT மென்பொருளில் பதிவு, உள்நுழைவு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை எளிதாக்குகிறது.
  - மேசைக் கணினி PoS பதிப்பு - அவசர நிலையை நிர்வகிக்க POS சாதனங்களுக்கு மாற்றாக அல்லது கூடுதல் வசதியாக இது உள்ளது.
- ❖ இவை இரண்டுமே பன்மொழிப் பதிப்புகளில் கிடைக்கின்றன.

### அரசு அதிகாரிகளின் கட்டாய ஓய்வு

- ❖ அரசு அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்வதற்கான முழுமையான



உரிமை மத்திய அரசுக்கு உள்ளதாக மத்தியப் பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் தெரிவித்தார்.

- ❖ கீழ்க்காண்பனவற்றின் அடிப்படையில் அவர்களை ஓய்வு பெறக் கோரலாம்.
  - நேர்மையின்மை மற்றும் திறமையின்மை
  - பொது நலன்
  - அடிப்படை விதிகள் 56(i) (1), 1972 ஆம் ஆண்டின் மத்திய குடிமைப் பணிகளுக்கான விதிகளின் விதி எண் 48, மற்றும் 1958 ஆம் ஆண்டின் அனைத்திந்திய பணி விதிகள்
- ❖ அதிகாரிகளை மதிப்பாய்வு செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு. அதன்படி ஜூலை 2014 – மே 2019 காலகட்டங்களில் 36,765 குரூப் A அதிகாரிகள், 82654 குரூப் B அதிகாரிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ❖ 125 குரூப் A மற்றும் 187 குரூப் B அதிகாரிகள் ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

### முக அங்கீகார அமைப்பு

- ❖ தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது ஒரு தானியங்கி முக அங்கீகார அமைப்பிற்கான முன்மொழிவு கோரிக்கையை வெளியிட்டுள்ளது.
- ❖ இது குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றில் அடையாளம் காண்பதற்காக நாடு முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்படும்.
- ❖ இந்த அமைப்பானது மக்களின் முகப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுடனான பெரிய தரவுத் தளத்தைப் பராமரிப்பதன் மூலம் செயல்படுகிறது.
- ❖ இது மிக துல்லியமாக முகப் பொருத்தங்களை கண்டுபிடிப்பதற்கும் குறிப்பாக கூட்டங்களிடையே அடையாளம் காண்பதற்குமான எளிய தீர்வாகும்.
- ❖ மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது ஐதராபாத் விமான நிலைய நுழைவிற்கு இந்த அமைப்பின் முன்னோட்டத்தை ஜூலை 01 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
- ❖ இந்தத் தொழில் நுட்பமானது தனியுரிமை சிக்கல்கள் மற்றும் தரவு மீறல்கள் குறித்த அச்சத்தையும் எழுப்புகின்றது.

## சர்வதேசச் செய்திகள்

### ஹஜ்ஜிலிருந்து ஜம்ஸாம் புனித நீர்

- ❖ சவுதி அரேபியாவின் ஹஜ்ஜிலிருந்துத் திரும்பும் பயணிகள் ஜம்ஸாமிலிருந்துப் புனித நீரை அனுமதிக்கப்பட்ட உடைமைகளுடன் எடுத்து வர அனுமதிக்கப்படுவர் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
- ❖ ஜம்ஸாம் கிணறு சவுதி அரேபியாவின் மெக்காவில் அமைந்துள்ளது.
- ❖ பல ஹஜ் பயணிகள் இந்தக் கிணற்றிலிருந்துப் புனித நீரை தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொண்டு வருகின்றனர்.



## உயர்திறன் பெற்ற புலன்பெயர்ந்தோர்க்கான வாய்ப்பு - அமெரிக்கா

- ❖ அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையானது நிரந்தரக் குடியரிமை அட்டைக்கான (கிரீன் கார்டு) விண்ணப்பதாரர் மீதான நாடு சார்ந்த ஏழு சதவீத உச்ச வரம்பை நீக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
- ❖ ஒரு நிரந்தரக் குடியரிமை அட்டையானது அமெரிக்க குடிமகன் அல்லாதோர் அங்கு நிரந்தரமாக வாழவும் பணிபுரியவும் அனுமதிக்கின்றது.
- ❖ இதனால் குறிப்பாக H-1B பணி நுழைவு இசைவுச் சீட்டு அடிப்படையில் அமெரிக்காவில் நுழையும் உயர்திறன் உடைய இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த சட்டப் பூர்வமான வசிப்பிடத்தை அதிக அளவில் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

## பொருளாதாரச் செய்திகள்

### மூன்றாம் தரப்பு காப்பீட்டு நிர்வாகிகள்

- ❖ இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது சுகாதார சேவைக்கான காப்பீடுகளின் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ❖ காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாலிசிதாரருக்கு இடையில் ஒரு இடைத் தரகராக இந்த நிர்வாக நிறுவனங்கள் செயல்படுகின்றன.
- ❖ காப்பீட்டு உரிமைக் கோரல்களையும் இவை கையாள்கின்றன.
- ❖ புதிய விதிமுறைகளானது பாலிசிதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிர்வாக நிறுவனங்களைத் தேர்வு செய்ய அனுமதியளிக்கின்றது.

### முக்கியமான தகவல்களின் அங்கீகரிக்கப்படாத கசிவு

- ❖ மின்னணுத் தரவு தளங்களை சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விசாரணையின் போது தக்கத் தரவை வழங்கத் தவறும் நிறுவனங்கள் மீது அதிக அளவு அபராதங்களை விதிக்க 2019 ஆம் ஆண்டின் நிதி மசோதாவானது செபிக்கு (SEBI) அதிகாரமளித்துள்ளது.
- ❖ அபராதமானது 10 கோடி வரை அல்லது சட்ட விரோதமான ஆதாயங்களின் மூன்று மடங்குத் தொகை இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை விதிக்கப்படும்.
- ❖ தனிப்பட்டத் தரகர்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.
- ❖ இந்த நடவடிக்கையானது கட்செவி அஞ்சல் மற்றும் இதர டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் விலைத் தகவல் மற்றும் பிற முக்கிய தரவுகளின் அங்கீகாரமற்ற கசிவைத் தடுப்பை நோக்கமாகக் கொண்டது.

## மாநிலச் செய்திகள்

### சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் - ஓடிசாவில் நிறைவேற்றம்

- ❖ ஓடிசா மாநில அரசானது மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டின் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தினைச் செயல்படுத்தியுள்ளது.
- ❖ இது குற்ற விசாரணை / நீதிமன்ற விசாரணை மற்றும் அதற்குப் பின்னருமான அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது.

### HOW IT WILL WORK

WITNESSES TO BE GIVEN PROTECTION BASED ON THREAT PERCEPTION	CATEGORY A Where threat extends to life of the witness or his/her family members and affects their life for a substantial period, during investigation/trial or even thereafter	CATEGORY B Where the threat extends to safety, reputation or property of the witness or his/her family members. It will be only during the investigation process or trial	CATEGORY C Where the threat is moderate and extends to harassment and intimidation of the witness or his/her family members during the investigation process
<p><b>Witness protection fund:</b> It will be utilized for implementation of the scheme. The fund will be managed by the divisional commissioner</p> <p><b>SOURCE OF FUNDS</b></p> <ul style="list-style-type: none"> <li>&gt; The Delhi govt will make allocation in its annual budget</li> <li>&gt; Donations/contributions from national/ international/ philanthropists/ charitable organizations</li> <li>&gt; Receipt of fines imposed under section 357 of IPC to be deposited in the fund</li> </ul> <p><b>Procedure:</b> Protection will be given based on a threat analysis report submitted by senior police officers</p> <p><b>Witness protection cell:</b> To be managed by Delhi Police</p>	<p><b>TYPES OF PROTECTION</b></p> <ul style="list-style-type: none"> <li>&gt; Witness and accused don't come face-to-face during investigation or trial</li> <li>&gt; Monitoring of mails and telephone calls</li> <li>&gt; Changing witness' telephone number or assigning him/her unlisted number</li> <li>&gt; Installing security devices like CCTV cameras at witness' home</li> <li>&gt; Concealment of identity of the witness by referring to him/her with a changed name</li> </ul>	<p><b>Setting up of specially-designed courtrooms for vulnerable witnesses</b></p> <ul style="list-style-type: none"> <li>&gt; Regular patrolling around his/her house</li> <li>&gt; Temporary change of residence to a relative's house or a nearby town</li> <li>&gt; Allowing a support person to remain present while recording the statement and deposition</li> <li>&gt; In-camera trials, faster recording of statements</li> </ul>	

- ❖ இந்தத் திட்டமானது சாட்சிகளின் பாதுகாப்பு, அடையாள மாற்றம் & அவர்களின் இடமாற்றம், சாட்சிகளின் இல்லங்களில் பாதுகாப்புச் சாதனங்களை நிறுவுதல், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்ற அறைகளின் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது.
- ❖ அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் A, B, C என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு சாட்சிகள் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
- ❖ இத்திட்டத்தின் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒரு மாநில சாட்சிகள் பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும்.
- ❖ இந்த நிதியமானது மாநில அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படும்.

### மத்தியப் பிரதேசத்தின் சா-பீஜ் விதைகள்

- ❖ சான்றளிக்கப்பட்ட மற்றும் உயர் தர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதோடு விதைகளை உற்பத்தி செய்யவும் மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
- ❖ இந்த விதைகளின் பெயர் "சா-பீஜ்" ஆகும்.
- ❖ இவை அடுத்த "ராபி" பருவத்திலிருந்துத் தயாரிக்கப்படும்.
- ❖ மாநிலத்தின் விதைக் குழுக்கள் இந்த விதைகளின் விற்பனையில் ஈடுபடும்.

## கர்ச்சி பூஜை திருவிழா - திரிபுரா

- ❖ கர்ச்சி பூஜை திருவிழா என்பது திரிபுராவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
- ❖ இது திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் (புராண அகர்தலா) உள்ள பதினான்கு கடவுள்களின் கோயில் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
- ❖ ஒரு வார காலம் கொண்டாடப்படும் இத்திருவிழா ஜூலை மாதத்தில் அமாவாசையை அடுத்த எட்டாம் நாளில் தொடங்குகின்றது.
- ❖ இவ்விழாவானது பூமித் தாயின் மாதவிடாய் காலத்திற்கு அடுத்து அதனைச் சுத்தம் செய்வதற்காக கொண்டாடப்படுகிறது.
- ❖ விலங்குகள் பலியிடுதலும் இந்தப் பண்டிகையின் ஒரு முக்கியப் பகுதியாகும்.



-----